



**ஒருவன் என் பின்னே வர விரும்பினால்,
அவன் தன்னைத் தான் வெறுத்து,
தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு,
என்னைப் பின்பற்றக்கடவன்.**

- ஒரு குறிப்பேட்டில் நீங்கள் கற்றுக்கொள்பவைகளை எழுதிவாருங்கள்
- நாள்தோறும் எழுதி முடித்தபின்பு இந்தப் பட்டியலில் (டிக்)குறியிட்டுக் கொள்ளுங்கள்
- 25 நாட்களுக்கான பாடங்களை முடித்தபின் இந்தப் பட்டியலை பிரதி எடுத்து உங்கள் மண்டலத் தலைவரிடம் கொடுத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நாள்	தேதி	டிக்	தலைப்பு	செய்ய வேண்டியன
நாள் 1			தேவனை நினைவில் கொள்ளுங்கள்	ஜெபக்குறிப்பேடு
நாள் 2			சிலுவையையும் பரலோகத்தையும் நினைவில் கொள்ளுங்கள்	உங்கள் மனமாற்றம் பற்றிய கதையை எழுதுங்கள்
நாள் 3			நீங்கள் தேவனுக்கு முக்கியமானவர்	உங்கள் வளர்ப்பைக் குறித்து எழுதுங்கள்
நாள் 4			தேவன் உங்களுடன் இருக்க ஏங்குகிறார்.	தேவனின் குணம் பற்றிய வேத வாக்கியங்களை எழுதுங்கள்
நாள் 5			தேவனுடன் பேசுவது - 1	நாள்தோறும் குறிப்பிட்ட ஜெபநேரத்தை ஒதுக்குங்கள்
நாள் 6			தேவனுடன் பேசுவது - 1	உங்கள் குறிப்பேட்டைப் பயன்படுத்தி ஜெபிக்கவும்
நாள் 7			உபவாசம்	குடும்ப சபையாக உபவாசிக்க நாள் தேர்ந்தெடுங்கள்
நாள் 8			தேவனுக்கு செவிகொடுத்தல் -1	வேதம் வாசித்து யாருடனாவது பகிர்ந்து கொள்க
நாள் 9			தேவனுக்கு செவிகொடுத்தல் -2	வேதம் வாசித்து யாருடனாவது பகிர்ந்து கொள்க
நாள் 10			நம் உறவுகள்	வீட்டு சபையிலோ, சபையிலோ சேவகம் செய்க
நாள் 11			நம் பாத்திரமும் பரிசும்	யாருக்கேனும் விருந்து உபசாரம் செய்க
நாள் 12			பாவ அறிக்கை	உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை யவருடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.
நாள் 13			ஒருவரை ஒருவர் சீர்திருத்துதல்	பாவத்திலிருக்கும் ஒருவருக்கு அதிலிருந்த மீள உதவுக
நாள் 14			கிறிஸ்துவை நேக்கிய சீஷத்துவம்	மும்மூவராய் சேர்ந்து ஊக்கப்படுத்திப் பேசுங்கள்
நாள் 15			ஒருவரை ஒருவர் வழிநடத்துதல்	ஒவ்வொருவரும் என்ற சொற்கள் வரும் வேதவாக்கியங்களை தேடிக்கண்டுபிடியுங்கள்
நாள் 16			இயேசுவின் இரக்கம் - 1	உங்களைச் சுற்றியுள்ள சரீர, ஆத்ம தேவைகளை காண்க
நாள் 17			இயேசுவின் இரக்கம் - 2	உங்களைச் சுற்றியுள்ள சரீர, ஆத்ம தேவைகளை காண்க
நாள் 18			நற்செய்தி அறிவியுங்கள் -1	சீஷராக வேண்டும் என நீங்கள் நினைப்பவர்களைப் பட்டியலிடுங்கள்
நாள் 19			நற்செய்தி அறிவியுங்கள் -2	உங்கள் பட்டியலில் உள்ளோருக்காக ஜெபியுங்கள்
நாள் 20			ஏழைகளுக்கு உதவுதல் - 1	உங்கள் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு உதவுங்கள்
நாள் 21			ஏழைகளுக்கு உதவுதல் - 2	வீதியோரம் வசிப்போருக்கு உணவு சமைத்து பகிர்ந்து கொள்க
நாள் 22			சுய கட்டுப்பாடு	அன்றாட செலவுகளைப் பட்டியலிடுக
நாள் 23			ஒழுக்கம்	ஏதேனும் இரண்டு நடைமுறை சத்தியானவற்றை எழுதுக
நாள் 24			தசம பாகமும் காணிக்கையும்-1	எனது மாத முதல் செலவினம் என்ன?
நாள் 25			தசம பாகமும் காணிக்கையும்-2	மாதாந்திர வரவுசெலவு பட்டியலிடுக - உறைகளில் பணத்தை செலவினம் வாரியாக பிரித்துக் கொள்க

1. தேவனை நேசித்தல் – நினைவு கூறுதல்

நோக்கம்:

இந்த பாடத்தின் முக்கிய நோக்கங்கள் என்னவென்றால், சீஷர்கள், தேவன் அவர்கள் வாழ்க்கையில் செய்த கிரியை நினைவுகூற செய்வது.

நாம் வெகு நாட்களாக சீஷர்களாக இருக்கும் போது தேவன் நம்மை இரட்சித்ததையும், நம்முடைய வாழ்க்கையில் அவர் எப்படி கிரியை செய்தார் என்பதையும் மற்றும் தேவன் இல்லாதிருந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி தொலைந்து போயிருக்கும் என்பதையும் மறக்க தொடங்கி விடுவோம். ஆனால் அதையெல்லாம் நாம் நினைவுகூறுவது தான் சாத்தானுடைய திட்டங்களுக்கும், தாக்குதல்களுக்கும் எதிராக செயல்படும் வல்லமையான ஆயுதமாகும். சாத்தான் நம்மை மறக்க செய்யக் கூடும் என்றால், அது நம்மை இந்த உலகத்தின் பக்கம் திருப்பக்கூடிய ஒரு தூண்டுதலின் நேரமாகத்தான் இருக்கும்.

தேவனை நினைவுகூறுதல்

யாத் 16:1-3

தேவன் இஸ்ரவேலரை செங்கடலை பிளந்து ஒரு அற்புதத்தை காண செய்து எகிப்திலிருந்து காப்பாற்றின போதும் அவர்கள் வெகு சீக்கிரத்தில் தேவனை மறக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். கடினமான நேரங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் வரும்போது விசுவாசத்தில் குறையவும், தேவனை மறக்கவும் தொடக்கி விடுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழையும் முன், யோர்தான் நதியை கடந்து வரும்போது, தேவன் பெரிய கற்களை அதின் நடுவில் இருந்து எடுத்து அவைகளை நினைவு சின்னமாக வைக்க கட்டளையிட்டார். (யோசுவா4:1-7)

நாமும் இப்படிப்பட்ட நினைவுகூறும் கற்களை வைப்பதன் மூலம் தேவனுடைய வல்லமை, மற்றும் அன்பு, நம்முடைய வாழ்க்கையில் அவர் உண்மையாக இருந்ததையும் நினைவுசின்னங்களாக வைக்கலாம். (ஒரு பட்டியலில் தேவன் பதிலளித்த ஜெபங்களை எழுதிவையுங்கள் அல்லது ஒரு சில பொருட்களை தேவனுடைய அன்பு, உண்மை மற்றும் நம்முடைய வாழ்க்கையில் அவர் கிரியை செய்ததை நினைவு சின்னமாக வைத்து கொள்ளுங்கள்). தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்தவைகளை நினைவுகூறும் போது நம்முடைய எதிர்காலத்தில் அது அவரை நம்புவதற்கு போதுமானதாக இருக்கும்.

உபாகமம் 8:10-18

மற்றுமொரு ஆபத்து என்னவென்றால், நாம் சீஷர்களாக வெகுநாட்கள் இருக்கும் போது தேவனையும் நம்முடைய வாழ்வில் அவரது பங்கையும் மறக்க தொடங்குவோம். நம்முடைய வாழ்க்கையில் வரும் ஆசீர்வாதங்களை நம்முடைய திறமையினாலும் முயற்சியினாலும் வந்தது என்று நம்பத் தொடங்கிவிடுவோம். நாம் துன்பமான சூழ்நிலைகளில் மட்டுமல்ல அதிக மகிழ்ச்சியான நேரங்களிலும் மறக்க தொடங்குவோம் என்று தேவன் சொல்லுகிறார்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்

கொலோசெயர் 1:16 சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது (அவரைக்கொண்டும் அவருக்குள்ளும்)

கவனிக்க வேண்டிய கேள்வி

என்னைச்சுற்றி இருக்கும் இத்தனை விளம்பரங்களுக்கு மத்தியில் நான் வாழ்வது எனக்காக அன்று தேவனுக்காவே என்பதை நினைவு படுத்திக்கொள்ளமுடியும்.

செய்ய வேண்டியவை:

கேட்கப்பட்ட ஜெபங்கள் பற்றிய ஒரு குறிப்பேட்டை பயன்படுத்தவும். தேவனின் நன்மையும் விசுவாசமுள்ள ஈவும் என் வாழ்வில் எப்படி செயல்படுகிறது என்பதை நினைவு படுத்தும் ஒரு பொருளை செய்யுங்கள் அல்லது எடுத்து வையுங்கள்.

2. தேவனை நேசித்தல் – சிலுவையை நினைவுகூறுதல்

நோக்கம்:

இந்த பாடத்தின் முக்கிய நோக்கங்கள் என்னவென்றால், நற்கருணையில் எப்படி பங்கு கொள்வது என்பதை பற்றியதும் ஆகும்.

அப்போஸ்தலர் 20:7

சீஷர்கள் வாரத்தில் ஒருமுறையாவது அப்பம் பிட்டார்கள் என்று புதிய ஏற்பாட்டில் முதல் நூற்றாண்டு சபை மூலமாக நமக்கு விளங்குகிறது.

1 கொரிந்தியர் 11:23-30

இயேசு நற்கருணையை கற்று கொடுத்தார். “இதை என்னை நினைவுகூறும் படி செய்யுங்கள்” என்று மிகவும் தெளிவாக சொல்லியிருந்தார். கிறிஸ்துவினுடைய தியாகமும் உடன்படிக்கையும் நமக்கு மிகவும் பரிசுத்தமானதும் விலையேற பெற்றுதுமாக இருக்கிறது. நற்கருணையில் பங்கு கொள்வது என்பது நம்மை நாமே சோதித்து பார்ப்பது மற்றும் மற்ற சீஷர்களுடனான ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது என வேதம் கூறுகிறது. நாம் நற்கருணையில் பங்கு கொள்ளும் முன்பு இந்த கேள்விகளை கேட்க வேண்டும்.

- அறிக்கையிடாத நம்மைத் தொற்றிக் கொண்டிருக்கும் பாவம் ஏதாவது உண்டா ?
- சபையில் ஏதாவது உறவுமுறை சரி செய்யாபடாமல் இருக்கிறதா ?

லூக்கா 22:14-20

“பஸ்கா பண்டிகை” என்பது தேவன் எப்படி அவரது மக்களை காப்பற்றினார் என்பதை பற்றியதாகும். இன்று நற்கருணையும் நம்மிடத்தில் அதே நோக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தேவனுடைய அன்பு, கிருபை மற்றும் அவர் எப்படி நம்மை இரட்சித்தார் என்பதை பிரதிபலிப்பதாகும்.

- அப்பம்- கிறிஸ்துவினுடைய சரீரம் அவருடைய மக்களுக்காக பிட்கப்பட்டது.

- திராட்சை ரசம் - அவருடைய மக்களுக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவினுடைய இரத்தத்தை குறிக்கிறது.

- நாம் நற்கருணையில் பங்கு கொள்ளும் போது

1. நாமக்காக தேவன் செய்த தியாகத்தை நினைவு கூறுவதும்,
2. நம்முடன் அவர் ஏற்படுத்தின உடன்படிக்கையை புதுப்பித்தலுமாகும்.
3. நாம் கொண்டாடுவோம், தேவன்நம்மை இரட்சித்தற்காக நன்றி செலுத்துவோம்.

பரலோகத்தை நினைவுகூறுதல்

பிலிப்பியர் 3:12-21

கே : பவல் அவரது கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்டங்களையும், சவால்களையும் எப்படி நினைவுகூறுகிறார் ?

கே: நீங்கள் எப்போதெல்லாம், பரலோகத்தை பற்றி யோசிக்கிறீர்கள் ? நீங்கள் தேவனுடன் பரலோகத்தில் இருப்பதை உங்கள் வாழ்க்கையின் நோக்கமாக கொண்டிருக்கிறீர்களா ?

கே: ஒருவர் பரலோகத்தின் குடிமகன் என்றால் எப்படி விவரிப்பீர்கள் ?

செயல்முறை:

உங்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை எழுதுங்கள். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்து நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற நாள் வரும் போது எடுத்து படியுங்கள்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

சங்கீதம் 25:14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு தம்முடைய உடன்படிக்கையை தெரியப்படுத்துவார்.

கவனிக்க வேண்டிய கேள்வி: நான் அடிக்கடி தேவனை நினைவுகூர்ந்து அவருடன் பேச வேண்டும் என்பதை நான் எப்படி நினைவு படுத்திக் கொள்ள முடியும்

செய்ய வேண்டியவை: உங்கள் மனமாற்ற கதையை ஒரு குறிப்பேட்டில் எழுதி பத்திரமான இடத்தில் வைத்து மாதாந்திரம் வாசிக்கவும்.

3. தேவன் உங்களை அன்பு செய்கிறார் – நீங்கள் தேவனுக்கு முக்கியமான நபர்

நோக்கம்:

இப்பாடத்தின் முக்கிய நோக்கங்கள் என்னவென்றால் சீஷர்களுக்கு வேதத்தின் அடிப்படையில் தேவனைப்பற்றிய உண்மையான தோற்றத்தை புரிந்து கொள்ளுதல், வேதத்தின் அடிப்படையில் தேவனை பற்றின சரியான கண்ணோட்டம்.

கே: நீங்கள் வாழ்க்கையில் வளர்ந்து வரும் போது சந்தித்த அனுபவங்கள் தேவனைப்பற்றிய தோற்றத்தை உங்களுக்கு எப்படி வடிவமைத்தது?

கே: உங்கள் தந்தையோடு இருந்த உறவுமுறை எப்படி இருந்தது? அதிகாரத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன? உங்கள் கடந்த கால வாழ்க்கையில் அதிகாரத்தால் ஏற்பட்ட ஏதாவது கசப்பான அனுபவங்கள் உண்டா?

நாம் இந்த உலகத்தில் வைத்திருக்கும் நம்முடைய தந்தையுடன் உண்டான உறவுமுறை மற்றும் அதிகாரத்தால் ஏற்படுத்திய அனுபவங்கள் தான், நாம் தேவனை எப்படி பார்க்கிறோம் என்பதை தீர்மானித்திருக்கிறது. தேவன் ஒருபோதும் தூரமானவரோ, விலகியோ, நம்மிடம் விருப்பிமில்லாதவரோ, கோபம் அடைபவரோ, எரிச்சல் அடைபவரோ, அன்பு செய்யாதவரோ அல்லது நீதியில்லாதவரோ கிடையாது. தேவன் எந்த பிழையுமில்லாதவரும் நம்மிடம் தினந்தோறும் உண்மையான உறவுமுறை வைத்துக்கொள்ள விரும்புகிறவருமாக இருக்கிறார்.

நீங்கள் தேவனுக்கு முக்கியமான நபர்

லூக்கா 15:3-6

நீங்கள் ஒருவர் தான் காப்பாற்றப்பட வேண்டியவராக இருந்தாலும் உங்களுக்காக நிச்சயம் அவர் ஓடி வந்திருப்பார்! உங்களை மிகவும் அதிகமாக அன்பு செய்கிறார். இப்படியாகத்தான் தேவன் இருக்கிறார்.

நீங்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவர்

லூக்கா 15:8-10

கே: நீங்கள் தொலைத்த ஏதாவது ஒரு பொருளை மிக ஆர்வமாக தேடியிருக்கிறீர்களா? அது என்ன?

கே: ஒரு ரூபாய்க்காக குப்பைகளில் தேடிப்பார்ப்பீர்களா? அல்லது அது ஒரு 1000 ரூபாயாக இருந்தாலோ அல்லது பரிசு விழுந்த லாட்டரி சீட்டாக இருந்தால் தேடி பார்ப்பீர்களா?

நாம் ஒரு பொருளை ஆர்வத்துடன் தேடுவதும் மறுபடியும் அதை கண்டுபிடிப்பதும் (நம்மை கறைபடுத்துவதற்கும்) அந்த பொருளின் மதிப்பை பொறுத்திருக்கிறது. வேதத்தில் பல வசனங்கள் நாம் எந்த அளவிற்கு தேவனுக்கு விலையேற பெற்றவர்கள் என்பதை தெரிவிக்கிறது. பழைய ஏற்பாட்டில், தேவன் ஜனங்களை தன் சொந்த ஜனங்கள் (யாத்19:5,உபா7:6,26:14,18:2,சங்கீதம்135:4) என்று சொல்லியிருக்கிறார். புதிய ஏற்பாட்டில், குமாரர் குமாரத்திகள் என்றும், ஆசாரிய கூட்டம், தெரிந்து கொள்ளப்பட்ட ஜனம், பரிசுத்த தேசம், சரீரம், கிறிஸ்துவின் மணவாட்டி மற்றும் நம்மை அன்பு செய்வதற்காக தமது சொந்த குமாரனை நமக்காக சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் என்றும் சொல்லியிருக்கிறார். (எபே1:4-8,1 பேதுரு 2:9,யோவான்3:16)

நாம் தேவனுக்கு மிகவும் விலையேற பெற்றவர்கள் என்று வேதம் கூறுகிறது.

சங்கீதம் 40:1-4 கே: எந்த சேற்றிலிருந்து தேவன் உங்களை காப்பாற்றினார்?

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

ஏசாயா 44:2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்பத்தில் உன்னை உருவாக்கினவரும் உனக்குத் துணை செய்கிறவரும் ...

கவனிக்க வேண்டிய கேள்வி: தேவன் என்னைத் தனித்துவத்துடன் படைத்தார் என்பதை நான் அறிவேன். என் வாழ்க்கையின் எந்த பகுதிகளை நான் ஏற்றக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன் (குணங்கள், உருவ அமைப்பு, குடும்பப் பின்னணி)

செய்ய வேண்டியவை: கொஞ்சம் நேரம் ஒதுக்கி உங்கள் வளர்ப்பைப் பற்றி தேவனுக்கு ஒரு கடிதம் வரையுங்கள்.

4. தேவன் உங்களை அன்பு செய்கிறார் – தேவன் உங்களுடன் இருக்க விரும்புகிறார்

நோக்கம்:

இப்பாடத்தின் முக்கிய நோக்கங்கள் என்னவென்றால் தினமும் தேவனுடனான உறவுமுறையை வளர்க்க உற்சாகப்படுத்துவதுமாகும்.

லூக்கா 15:11-32

கே: நீங்கள் பாவம் செய்து தேவனை காயப்படுத்தும் போது, தேவனுடன் நேரம் செலவழிக்க அது தடங்கலாக இருக்கிறதா?

கே: கெட்ட குமாரன் தான் தவறு செய்த பின்பு தொடக்கத்திலேயே தன் தகப்பனிடம் வர விரும்பினான் என்று நினைக்கிறீர்களா?

கே: மகன் திரும்பி வந்தவுடன் அவனுடைய தகப்பனாரின் பதில் என்னவாக இருந்தது? மகனிடமுள்ள தகப்பனுடைய அன்பை விவரியுங்கள்.

கே: நீங்கள் மனந்திரும்பி தேவனிடம் வருவதை விட தொடர்ந்து அந்த பாவ சேற்றில் இருக்க விரும்பும் போது தேவன் எப்படி உணருவார்?

கே: நீங்கள் மறுபடியும் மமை திரும்பி அவரிடம் வந்து நேரம் செலவழிக்க விரும்பும் போது தேவன் எப்படி உணருவார் ?

தேவன் நம்மை அன்பு செய்கிறார். மற்றும் நம்முடன் தினந்தோறும் உறவுமுறை வைத்துக் கொள்ள விரும்புகிறார். ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால் தேவன் நம்மை அன்பு செய்ததை மறந்து, சாத்தான் சொல்கிறபடி அந்த பன்றிகளோடு இருக்கவும் (சேற்றில் இருக்கவும்) அல்லது நாம் திரும்ப சென்றால் தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற எண்ணத்தோடும் அவரிடம் செல்லாமல் இருக்கிறோம்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

1 யோவான் 2:17 உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம், தேவனின் சித்தத்தின் படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

கவனிக்க வேண்டிய கேள்வி:

நான் நிலைத்திருக்கும் படி உருவாக்கப்பட்டதினால் நான் இப்போது செய்கிற எவற்றை செய்யாமல் விட்டுவிட்டு வேறு எவற்றை செய்யத் துவங்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

நேரம் ஒதுக்கி தேவனைப் பற்றிய கருத்தை வேதாகமத்திற்கேற்ப துல்லிதமாக எழுதவும்.

5. தேவன் உங்களை அன்பு செய்கிறார் – தேவனோடு பேசுவது –1

நோக்கம்

இப்பாடத்தின் முக்கிய நோக்கங்கள் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தின் ஆறு பிரிவுகளைக் கொண்டு சீஷர்களுக்கு எப்படி ஜெப வாழ்க்கை (ஜெபப் பட்டியலை எழுதத் தொடங்குங்கள்) இருக்க வேண்டும் என்பது.

கே: உறவுமுறையில் தொடர்பு கொள்ளுதல் என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது?

நன்றாக தொடர்பு கொள்ளுதல் தான் உறவுமுறைக்கு சிறந்த செயல் ஆகும். தேவனோடு உறவுமுறை வைத்துக்கொள்ளுவதற்கும் தொடர்பு கொள்ளுதல் முக்கியமானதாகும். நாம் ஜெபிக்கும் போது தேவனோடு பேசவும் அவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் கேட்கவும் செய்கிறோம்.

வசனங்கள்

மாற்கு 1:35

இயேசு அதிக வேலை நிறைந்த மனிதராக இருந்தாலும், தேவனுடன் ஜெபிப்பதற்காக வனாந்திரமான இடத்திற்கு செல்ல நேரம் ஒதுக்கினார்.

கே: நீங்கள் தேவனிடத்தில் ஜெபிப்பதற்கு நேரம் மற்றும் ஒதுக்குவதற்கு இடத்தை எந்தெந்த காரியங்கள் பெரிய சவால்களாக இருக்கிறது?

எதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்

லூக்கா 11:1-4

அன்றன்றுள்ள அப்பத்தை தாரும். ஒரு முதல் நூற்றாண்டு யூதர் அனுதின அப்பம் என்ற வார்த்தையை கேட்டவுடன் உடனடியாக அவருக்கு யாத்திராகமத்தில் கிடைத்த மன்னா நினைவிற்கு வரும். யாத்திரகமம் 16-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் தங்கள் பெலத்திற்காக தேவனை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் மன்னாவை சேகரித்தவுடன் அது ஒரு நாளைக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். (அதிகமாக சேகரித்தால் கெட்டு போய்விடும்). இந்த காரியம் இஸ்ரவேலர் பிழைப்பதற்காக தேவனை அனுதினமும் சார்ந்திருக்க வைத்தது.

அதே போல் நாமும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் கிறிஸ்துவத்தை பின்பற்றாமல் அனுதினமும் தேவனை சார்ந்திருக்க வேண்டும். நாம் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் அந்நியோன்யத்தில் கலந்து கொள்வதிலும், ஆராதனையில் கலந்து கொள்வதால் மட்டும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலைத்திருக்காது. இஸ்ரவேலர்களை போல் அனுதினமும் நம்முடைய பெலத்திற்காக தொடர்ந்து தேவனை சார்ந்திருக்க வேண்டும்.

கே: ஒரு வேளை இஸ்ரவேலர்கள் அனுதினமும் மன்னாவிடக்காக செல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும்?

கே: நாம் தேவனோடு அனுதினமும் நேரம் செலவழிக்காமல் இருந்தால் நமக்கு என்ன நேரிடும்?

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

சங்கீதம் 147:11 தமக்குப் பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார்.

கவனிக்க வேண்டிய கேள்வி:

தேவனுக்கே எது நன்மையானது என்பது தெரியுமாதலால் நான் என் வாழ்வில் எவற்றிலெல்லாம் அதிகமாக நம்பிக்கை வைக்க வேண்டும்?

செய்ய வேண்டியவை:

இடையூற்றை நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யுங்கள். ஊக்கமூட்டக்கூடிய ஜெபிக்கும் இடங்களை தேர்ந்தெடுங்கள். லூக்கா 11 அல்லது ஜெபக்குறிப்பேட்டைப் பயன்படுத்தி அடுத்த வாரத்தில் ஒன்றாய் சேர்ந்து ஜெபியுங்கள்.

6. தேவன் உங்களை அன்பு செய்கிறார் – தேனோடு பேசுவது –2

நோக்கம்

இப்பாடத்தின் முக்கிய நோக்கங்கள் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தின் ஆறு பிரிவுகளைக் கொண்டு சீஷர்களுக்கு எப்படி ஜெப வாழ்க்கை (ஜெபப் பட்டியலை எழுதத் தொடங்குங்கள்) இருக்க வேண்டும் என்பது.

இயேசு இந்த அடிப்படையான இந்த மாதிரியை சீஷர்களுக்கு முன்பும் செய்ய கற்று தந்தார்.

– **எங்கள்பிதாவே** –தேவனை பறைச்சாற்றுதல்

– **நாமம் மகிமைப்படுவதாக**– தேவனை துதித்தல்

(உற்சாகப்படுத்துவதற்காக சங்கீதங்களை படியுங்கள்)

– உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக மற்றவர்களுக்காக ஜெபித்தல் (சபை, குடும்பம், எதிரிகள், தலைவர்கள் மற்றும் நீங்கள் யாரை பரலோகத்தில் பார்க்க விரும்புகிறீர்களோ அவர்களுக்காக)

–**அனுதின அப்பத்தை எங்களுக்கு தாரும்**–அனுதின தேவைகளுக்காக ஜெபித்தல் (ஆவிக்குரிய காரியங்கள், உணர்வு பூர்வமான தேவைகள், சரீர தேவைகள் மற்றும் அந்த நாளில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்காவும் ஜெபியுங்கள்)

எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும் – பாவங்களை அறிக்கை செய்து மன்னிப்பிற்காக ஜெபியுங்கள். (உங்கள் தனிப்பட்ட பாவங்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் பாவங்களை பற்றி அறிந்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள் லூக்கா 7:36–50)

சோதனைக்குட்படாதபடி காத்து கொள்ளும்- ஆவிக்குரிய ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள் (தேவனிடம் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்)

லூக்கா 11:5-13

கே: இந்த நிகழ்விலிருந்து இயேசு ஜெப வாழ்க்கையைப் பற்றி என்ன போதிக்கிறார் ?

- தைரியமாக இருப்பது (வ-8)

- தேவன் உங்களை அன்பு செய்கிறார் என்பதையும், மற்றும் உங்களுக்கு சிறந்ததை விரும்புகிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் (வ-13)

(பிலிப்பயர் 4:6-7 இ 1 பேதுரு 5:7)

தேவன் உங்களை விசாரிக்கிறவர், ஆதலால் உங்களுடைய பாரங்கள், மனச்சுமைகள் மற்றும் கவலைகளை தேவனிடம் எடுத்து செல்ல ஜெபமே சரியான நேரமாக இருக்கிறது.

1தெச 5:17 இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். ஜெபம் என்பது தொடர்ந்து செய்யும் பழக்கமாக மாற வேண்டும். நாம் மற்ற வேலைகள் பல செய்தாலும் நம்முடைய இருதயத்தையும், நினைவுகளையும் எப்போதும் தேவனுடன் இணைக்க வேண்டும்.

கே: நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ணும் போது நம்முடைய செயல்களும் அனுதின வேலைகளும் எப்படி மாறுகின்றது ?

நினைவில் வைக்க வேண்டிய வசனம்: எபிரெயர் 13:5 ... நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கவனிக்க வேண்டிய கேள்வி: அவர் என்னை விட்டு தொலைவிலிருப்பதாக கருதும் நேரங்களில் நான் எப்படி தேவ சன்னிதியில் இருப்பதாக உணர முடியும்?

செய்ய வேண்டியவை: இயேசு தன் சீஷர்களுக்கு கொடுத்த மாதிரி ஜெபத்தின்படி ஜெபப் பட்டியலை தயார் செய்யுங்கள். தடையில்லா நேரத்தையும் உங்களுக்கு சிறப்பான, உற்சாகமுட்டும் இடத்தையும் ஜெபம் செய்வதற்காக தேர்வு செய்யுங்கள். அடுத்தவாரம் மற்றவர்களுடன் சேர்ந்து ஜெபிக்க நேரத்தை பயன்படுத்துங்கள். (லூக்கா 11 , ஜெபப் பட்டியலை உபயோகப்படுத்துங்கள்)

7. உபவாசம்

நோக்கம்:

உபவாசத்தின் அடிப்படை காரியங்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் ஏன்? எப்போது? மற்றும் எப்படி? உபவாசம் இருக்க வேண்டும் என்பதை சீஷர்களுக்கு கற்று கொடுப்பது தான் இப்பாடத்தின் முக்கிய நோக்கமாகும்.

உபவாசம் என்பது நம்மை தேவனோடு நெருக்கமாக கொண்டு செல்வதும் அவருடைய சித்தத்தை புரிந்து கொள்ளுதல் மற்றும் அவரை சார்ந்திருப்பதுமாகும். இயேசு வனாந்திரத்தில் இருந்தது போல, நாம் தேவனை சார்ந்திருப்பதற்கு உபவாசம் மற்றொரு வழியாகும்.

வசனங்கள்:

மத்தேயு 9:14-15

இயேசு தன் சீஷர்களிடமிருந்து பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் ஆவிக்குரிய காரியமான உபவாசத்தை அனுசரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

நாம் உபவாசம் இருப்பதற்கு வேதாகமம் பல காரணங்களை போதிக்கிறது.

- **மனந்திரும்புதல்**

தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்த பின்பு உபவாசித்தார் (2 சாமு 12:15-16,22)

நினிவே தேசத்தார் தேவனுடைய இரக்கத்திற்காக உபவாசித்தார்கள் (யோனா3:5-8,10)

பவுல், இயேசு தன்னை கடிந்து கொண்ட பின்னர் உபவாசித்தார் (அப்போ 9:9)

- **தேவனிடம் நெருங்குவதற்காக**

மோசே 40 நாட்கள் உபவாசித்தார் (யாத்34:27-28) ஆராதனையுடன் (அப்போஸ்13:13)

- **தேவனுடைய மீட்பிற்காக**

தானியேல், இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற உபவாசித்தார் (தானி 9:3) தேவனுடைய சித்தத்தின்படி தலைவர்களை நியமிக்க மற்றும் வழிநடத்துவதற்காக (அப்போஸ் 14:23)

- **மற்றவர்களுக்காக**

தாவீது தன் நோயுற்ற நண்பர்களுக்காக உபவாசித்தார் (சங்கீதம் 35:13)

தேவன் தன் ஜனங்களை தன்னலமில்லாமல் ஆராதனை செய்யவும், ஜெபிக்கவும் உபவாசிக்கவும் ஏசாயா மூலமாக அழைத்தார் (ஏசாயா 58:6-8)

ஏசாயாவின் நாட்களில் மக்கள் தங்களுடைய தனிப்பட்ட விடுதலைக்காக உபவாசித்தார்கள். ஆனால் அவர்களை சுற்றியிருந்த மக்கள் பசியாலும், உடையில்லாமலும், வீடு இல்லாமல் இருப்பதை கண்டு கவலை படவில்லை. தேவன் மற்றவர்களுடைய ஆவிக்குரிய தேவைகள் மற்றும் தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்காகவும் மற்றும் நற்காரியங்கள் செய்ய முன் வரவும் வேண்டுமென்ற இருதயம் இருக்க விரும்பினார். உபவாசம் இருப்பது நம்மை தேவனுடைய சித்தத்திற்கு நெருங்க செய்கிறது என்று தேவன் கூறுகிறார். தேவனுடைய சித்தமானது நாம் தாழ்மையாக இருப்பதும், அன்போடும் மற்றவர்கள் மேல் அக்கரை கொள்வதுமாகும். நாம் தேவனோடு நெருக்கமாக இருப்பதும், அவருடைய நீதி மற்றும் அவருடைய சித்தத்தை தேடுவதும் தான் உபவாசத்தின் முக்கிய நோக்கமாகும்

வேதம் நாம் எப்படி உபவாசம் இருக்க வேண்டும் என்பதை போதிக்கிறது

- உபவாசம் தாழ்மையோடும் அந்தரங்கமாகவும் இருக்க வேண்டும் (மத்தேயு 6:16-18)
 - உபவாசம் ஜெபத்தோடும், வேத வாசிப்போடும் சேர்ந்திருக்க வேண்டும் (நெகே 1:4 9: 1-3 யோவேல் 2:12 அப்போஸ்13:1-3)
 - உபவாசமானது பகுதியானதாகவும் (ஒரு சில காரியங்களை மட்டும் ஒதுக்குவது) அல்லது முழுமையானதாகவும் (உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல்) இருக்கலாம்.
 - முழுமையானது (எஸ்றா 10:6இ எஸ்தர் 4:16)
 - பகுதியானது (தானியேல்10:3)
 - உபவாசமானது ஒரு குழுவாக (கூட்டமாக) அல்லது தனிப்பட்டதாகவும் (தனி நபராக) இருக்கலாம்.
 - குழுவாக இருப்பது (1சாமு 7:5-7, எஸ்றா 8:21-23, அப்போஸ் 13:1-3)
 - தனிப்பட்டது (தானியேல் 9:3, சங்கீதம்35:13)
- உபவாசம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு தொடர்ச்சியான பங்காக இருக்க வேண்டும். உபவாசமானது நம்மை தேவனிடம் நெருங்கி செல்லவும், சார்ந்திருக்கவும் மற்றும் அவரால் பெலனடையவும், வல்லமை பெறவும் செய்யும் வேதத்தில் தேவனோடு மிகச்சிறந்த உறவுமுறை வைத்திருந்த நபர்கள் (மோசே, எலியா, தாவீது) உபவாசித்தார்கள்.

செயல்முறை:

நீங்கள் உபவாசம் பண்ணுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள் ஏனென்றால் தேவன் நம்முடைய சரீரத்திற்கு நம்மை உக்கிரணகாரராக வைத்திருக்கிறார் நாம் அதை சிறப்பாக கவனிக்க வேண்டும் (1 கொரிந்தியர்6:19-20) உபவாசம் இருக்க முடிவு செய்யுங்கள். (தேவனுடன் நெருங்குவதற்காக, நண்பருக்காக, மனந்திரும்புதலுக்காக/..) உபவாசம் இருக்க எந்த நாள் மற்றும் எப்படிப்பட்ட உபவாசம் இருக்க உங்களை அர்ப்பணிக்கப் போகிறீர்கள். உங்களுக்கும் தேவனுக்கும் மத்தியில் அந்த உபவாசத்தை வையுங்கள்.

8. தேவனுக்கு செவிகொடுத்தல் - 1

நோக்கம்:

பயனுள்ள முறையில் தினமும் வேதாசனத்தை எப்படி ஆராய்ந்து படிப்பது. கடவுளின் வார்த்தை எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தினந்தோறும் தனிப்பட்ட வேதாசனம் படிப்பு என் வாழ்கை முக்கியம்.

லூக்கா 4: 1-13

வேதாசனத்தின் ஞானம் மூலம் தனக்கு ஏற்படும் சலனமான சூழ்நிலைகளை கடப்பது கிறிஸ்துவின் பழக்கம்மாக இருந்தது. அவர் வசனம் நன்கு தெரிந்தவர்.

அவரை சாத்தான் தவறாக பயன்படுத்துகிறான் நடந்துகொள்கிறான் என்பதையும் நன்றாக பார்க்க முடிந்தது. (வ .10-12 2 பேதுரு 3: 15-16)

சாத்தானுடைய சோதனைகளால் ஏமாற்றுத்தனங்கள் அனைத்தும் நாம் தினமும் சந்திதுகொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டுவர தேவனுடைய வார்த்தை தேவை. கிறிஸ்துவை போன்று பதில் அளிக்கும் பழக்கம் வேண்டும்.

சாத்தான் தினமும் எந்த விதத்தில் பாவத்தில் விழ தூண்டுகிறான்? இதிலிருந்து வெளிவர வேதவசனம் எப்படி உதவ முடியும்?

சங்கீதம் 1: 1-3

தினமும் வேதாகம நேரம் வேண்டும் என்று இல்லை. அதற்குமேல் சொல்லப்பட்டிருக்கிறது

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

(ஏதோ காலையில் 30 நிமிடங்கள் மட்டும் இல்லை)

தியானம் மற்றும் வெறும் வாசிப்பு இடையே என்ன வேறுபாடு உள்ளது?

வேதத்தில் தியானமாக இருந்ததால் உங்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றிக்கு வழிவகுத்தது?

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

யோவான் 8: 31-32

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் என் சீஷர்கள் உண்மையிலேயே மற்றும் நீங்கள் சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

கவனிக்க வேண்டிய கேள்வி: வேதவசனத்தில் இன்னும் நான் செய்ய தொடங்காதது என்ன ?

செய்ய வேண்டியவை: இருவர் சேர்ந்து வேதவசனத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும்

9. தேவனுக்கு செவிகொடுத்தல் - 1

நோக்கம்:

பயனுள்ள முறையில் தினமும் வேதாகமத்தை எப்படி ஆராய்ந்து படிப்பது.

கடவுளின் வார்த்தை எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தினந்தோறும் தனிப்பட்ட வேதாகம படிப்பு என் வாழ்கை முக்கியம்.

சங்கீதம் 119

மிக நீண்ட அத்தியாயம் - கடவுளின் வார்த்தை நற்பண்புகள், நன்மைகள் பற்றி சொல்லப்படுகிறது (வ 9-10) (மாற்கு 7) மனிதனின் இதயத்தில் பாவநிலை தொடங்குகிறது என்று இயேசு நமக்கு போதிக்கிறார். எங்கள் இதயங்களை பரிசுத்த ஆவியின் வேலை மூலம் மற்றும் நம் இதயங்களில் கடவுளின் வார்த்தை மூலம் மாறியது.

நாம் பாவத்தில் விழாமல் தடுக்க நாம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய தாமதிக்க கூடாது. (வ.59-60)

நாம் கற்றுக்கொண்டவற்றைக் நடைமுறையில் பயன்படுத்தவில்லை என்றால் பைபிள் படிப்பு பயனற்றவை ஆக்கிவிடுகிறது (யாக்கோபு 1: 22-25) .

நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய தாமதிக்க சில காரணங்கள் என்ன?

எத்தியோப்பிய மந்திரி வேலை அதிகமான முக்கிய மனிதர். கடவுளின் வார்த்தை படிக்க நேரம் ஒதுக்கினர்.

அவர் கற்று கொள்ள ஆசையாகவும் மற்றும் இதயம் இருந்தது. (அப்போஸ்தலர் 8: 26-29)

வேதாகமம் படிக்க நடைமுறை குறிப்பு :

நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானியுங்கள்.

ஆலோசனைகள்:

வேதாகமத்தில் ஒரு புத்தகம் (படித்து கோடிட்டு ஆய்வு செய்க)

ஒரு புத்தகம் பிரிவில் படிக்க (மலை பிரசங்கம், ராபோஜனம் போன்றவை) .

ஒரு தலைப்பை (அதாவது கிருபை, விசுவாசம், ஒற்றுமை, அசுத்தம்) ஆய்வு.

- ஒரு பாத்திரம் (ஆபிரகாம், மோசே, தாவீது, ரூத், போன்றவை ..) வாழ்க்கை ஆய்வு.
- (11 அப்போஸ்தலர் 17) பெராயா பட்டணத்தார் போல இருக்க நீங்கள் கேட்டிருக்கிற ஒரு பிரசங்கம் படிக்க.
- நீங்கள் ஒரு கேள்வியைக் கேளுங்கள்...பதில் தேடி கண்டுபிடியுங்கள்.
- சத்தம் இட்டு வாசியுங்கள்.
- வாசிக்க வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளை
- உங்கள் வேதாகமத்தில் படிப்பு பற்றி எண்ணங்கள் மற்றும் கேள்விகளை ஏற்கனவே எழுதி ஒரு நோட்புக் பயன்படுத்தவும்.
- நீங்கள் படித்ததை மற்றவர்களுடன் பகிரவும்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

2 கொரிந்தியர் 4: 18. ஏனெனில் காணப்படுகிறவைகள் அறித்தியமானவைகள் காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

கவனிக்க வேண்டிய கேள்வி:

பூமியில் வாழ்க்கை தற்காலிகமாக நான் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து வாழ்கிறேனா?

செய்ய வேண்டியவை: இருவர் சேர்ந்து வேதவசனத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும்

10. கிறிஸ்துவின் உடல் (சபை) – நம் உறவுகள்

நோக்கம்:

கிறிஸ்துவின் சபையில் சீஷர்கள் உள்ள உறவுகளை பற்றி கற்பிக்க நமக்கு உள்ள தாலந்துகளை சபையில் எப்படி பணியாற்ற உதவும்

நாம் சபையில் நுழையும் போது உறவுகள் தீவிரமாக மறுத்தல் ஏற்படும்.

நாம் நம்மை பற்றி மட்டும் அதிக கவனம் செலுத்தாமல் அதற்கு பதிலாக

மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கூடவீர்கள் (பிலிப்பியர் 2: 3).

சபை என்பது நாம் வந்து செல்லும் பொழுதுபோக்கு கூடம் இல்லை. அது சேவை மற்றும் மற்றவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பு என்று நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

யோவான் 13: 34-35

இயேசு கிறிஸ்து நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்றுகட்டளை கொடுத்தார்.

இந்த பரிசுத்தமான அன்பும் மற்றவர் மேலுள்ள உறவுமுறைகளாலும் தான் நம்மை கிறிஸ்துவர் என்று காட்டுகிறது.

இயேசுவின் முழுமையான அன்பை அவர் பணிவிடை அவர் தியாகம் மூலம் வெளிப்படுத்தினர்.

நாம் ஒருவருக்கொருவர் அதே அன்பை (சேவை மற்றும் தியாகம்) காட்டவேண்டும்.

1யோவான் 3: 17. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

கொலோசெயர் 1: 28 மற்றவர்கள் ஆன்மிக தேவைகள் சென்று சந்திக்கவேண்டும்.

மாற்கு 3:35 நாம் தேவனுடைய சித்தத்தின்படி செய்தால் இயேசுவின் சகோதரனும், சகோதரியும் தாயுமாய் இருக்கிறோம். இதன் காரணமாக இரத்த சொந்தங்கள் விட கிறிஸ்துவ உறவுகள் அதிக பலமாக இருக்கிறது.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

எபேசியர் 1 : 6. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

கவனிக்க வேண்டிய கேள்வி:

நான் சீடர்களை என் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் போன்ற பார்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

செய்ய வேண்டியவை:

நீங்கள் சபை , குடும்ப சபையில் பணியாற்ற , உதவி செய்ய ஒரு பகுதியை தேர்ந்து எடுங்கள்.

11. கிறிஸ்துவின் உடல் (சபை) - நம் பங்கு , நம் பரிசு

நோக்கம்:

கிறிஸ்துவின் சபையில் சீஷர்கள் உள்ள உறவுகளை பற்றி கற்பிக்க நமக்கு உள்ள தாலந்துகளை சபையில் எப்படி பணியாற்ற உதவும்

எபேசியர் 4: 14- 16

எல்லோருக்கும் சபையில் உதவவும் பங்குவகிக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது.

அந்த வாய்ப்பு கண்டுபிடித்து அதை செயல்முறை படுத்துவதே சபை மேலும் வளர்ந்து முதிர்ச்சி அடைய உதவும்.

1கொரிந்தியர் 12: 12- 26

சரீரத்தின் அவயவங்களெல்லாம் தேவன் தமது சித்தத்தின்படி படைத்தார். ஆனாலும் முக்கியமானவைகள் தான்.

பலவீனமான பகுதிகூட நம்பமுடியாத முக்கியமான பகுதி ஆகும்.

நாம் சபையில் அனைவரின் பரிசுகள், திறமைகள், தாலந்துகள், பொறுப்புகள் அனைத்தையும் மதித்து நாம் ஒருவருக்கொருவர் தேவை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சந்தோஷத்தோடு மகிழ்வோம் (முழு இருதயத்தோடு உண்மையான அன்பு -1 பேதுரு 1:22)

உங்கள் பரிசு என்ன ?

ஆன்மீக வரங்கள் உங்கள் வாழ்க்கையில் தேவன் தந்துள்ளார். அது என்ன குறிப்பிட்ட திறமை, திறன் உள்ளது என்று தேடுங்கள்.

சில ஆன்மீக பரிசு அற்புதங்கள் (அது இந்த பரிசுகளை அப்போஸ்தலர் காலம் , குறிப்பிட்ட நாள் , நமக்கு இனி கிடைக்காது என்பது நம் நம்பிக்கை) கிறிஸ்துவின் சபை வளர அற்புதங்கள் அற்ற பரிசுகள் முக்கியமானவை மற்றும் சக்திவாய்ந்தவை .

அற்புதங்கள் அற்ற பரிசுகள் -ரோமர் 12: 4-8

தலைமை பரிசு - எபேசியர் 4:11

1 பேதுரு 4:10

நீங்கள் பெற்ற பரிசு கடவுளின் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்த வேண்டும்.

நம் தனிப்பட்ட வாழ்வில் தேவன் பரிசுகள், திறன்களை கொடுத்துள்ளார். அது தேவனுடைய ராஜ்யத்தை கட்ட பயன்படுத்த வேண்டும்.

கே: உங்கள் பரிசுகளை யாவை? எப்படி நீங்கள் கடவுளின் மக்களுக்கு சேவை செய்ய அந்த பரிசுகளை பயன்படுத்த முடியும்?

உதாரணங்கள்: தலைமை குழந்தைகள் ஊழியம், இளைஞர் ஊழியம், நிர்வாகம், விருந்தோம்பல், ஜெபவீரர்கள் குழு, வரவேற்பாளர்கள்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

யாக்கோபு 4: 8. தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

தேவனிடம் நெருக்கமாக வளர நான் என்ன நடைமுறையான தீர்மானங்கள் செய்ய வேண்டும்?

செய்ய வேண்டியவை:

வேறு ஒருவரோடு வெளியே சென்று விருந்தோம்பல்,உதவி,உழியம் செய்ய வேண்டும்

12. ஒருவர்கொருவர் அன்பு செய்யுங்கள் – பாவ அறிக்கை

நோக்கம்: பாவங்களை அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாக கற்றுக்கொள்ள.

நீதிமொழிகள் 17:17) சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

நாம் வாழ்வில் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள, தேவன் ஆன்மீக நட்பு, ஆன்மீக குடும்ப சபை நமக்கு கொடுத்துள்ளார். நமக்கு ஆன்பு செய்ய ஆதரவாக, உதவ நல்வழி காட்ட வடிவமைக்கப்பட்டது.

உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்

இயேசுவின் சீடர்களாக என்ன வகையான சவால்கள், துன்பத்தை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்? துன்புறுத்தல், தூண்டுதல், குடும்ப சவால்கள், சுகாதார பிரச்சினைகள், பணகஷ்டங்கள், உறவுகளில் பிரச்சனைகள், மோதல்கள், பள்ளியில் பிரச்சினைகள், வேலை சார்ந்த பிரச்சனைகளுக்கு .. பிரசங்கி 4: 9-10 – கே: ஒரு நெருக்கமான ஆன்மீக நண்பர் இருந்தால் பயன் என்ன? ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே நாம் விழும் போது உதவ நமது ஆன்மீக வாழ்வில் சிநேகிதன் வேண்டும்.

பாவ அறிக்கை

1 யோவான் 1: 5-10 – ஒளியிலே நடத்தல் என்றால் நம் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்போன்று காட்சிபொருள்போன்று மற்றவர்களுக்கு வழிகாட்ட இருக்கவேண்டும். தேவன் ஒளியாயிருக்கிறார் அவரில் எவ்வளவேனும் இருளில்லை.

கே: நாம் இருளில் வாழும்போது இ கடவுளுக்கு நெருக்கமாக அருகில் இருக்க முடியுமா?

பாவம் இல்லை என்று சொன்னால் நாம் நம்மை ஏமாற்றி தேவனை பொய்யர் என்கிறோம். நாம் பாவம் அறிக்கையிட்டால் வெளிச்சத்தில் நடக்க அனுமதிக்கிறது. இந்த 2 விளைவுகளை ஏற்படுத்துகிறது

நாம் ஒருவரோடு ஒருவர் ஆழமான உண்மையான நட்புறவு உருவாக்குகிறோம். இயேசுவின் இரத்தம் நம்மை சுத்தமாகி தேவனோடு உறவு அனுமதிக்கிறது. உங்கள் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக இருக்க, பாவம் அறிக்கையிட சில தடைகள் என்ன?

நீதிமொழிகள் 28:13 பாவத்தை மறைப்பவன் வாழ்வடையமாட்டான் ஆனால் அறிக்கையிட்டு விட்டுவிடுபவனோ கிருபை பெறுவான்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்: கலாத்தியர் 6: 2. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

மற்றொரு சீடரோடு உண்மையான, வெளிப்படையான இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

செய்ய வேண்டியவை:

ஒரு ஆன்மீக நண்பரிடம் உங்கள் வாழ்க்கையை வெளிப்படையாக பேசவும். இருவரும் ஜெபியுங்கள்.

13. ஒருவர்கொருவர் அன்பு செய்யுங்கள் – ஒப்புரவாக உதவுதல்

நோக்கம்: பாவங்களை அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாக கற்றுக்கொள்ள.

கலாத்தியர் 6: 1-2

ஒருவர் தன் பாவத்தை அறிகையிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

முக்கிய குறிப்பு

அவர் மேல் கடுமையாக இருக்க கூடாது. உணர்ச்சிவசபடாதிருங்கள். கடவுள் அவர்களை மென்மையாக மீட வேண்டும் அவர் நம்மை அழைக்கிறார்.

ஆமென் சகோதரா வெளிபடையாக இருந்ததுக்கு நன்றி என்று சொல்லி முடித்துவிடாதீர்கள். தேவன் அவர்களை மீட்க முழுமனதோடு உதவ உங்களை அழைதிருகிறார்.

அவர்கள் அனைத்து விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவுங்கள். மனந்நிரும்புதலுக்கு உதவி செய்யுங்கள். இருவரும் ஜெபியுங்கள்.

எப்பொழுதும் மனந்நிரும்புதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேளுங்கள் அவர்களை இருளிருந்து மீட்டெடுக்க உதவி செய்ய வேண்டும் (அப் 3:19)

ஒன்றாக பிரார்த்தனை செய்வது எப்போதும் உதவியாக இருக்கும்.

யாக்கோபு 5: 15-17

பாவத்தை அறிக்கைட்டு ஜெபிக்கும் போது தேவன் உண்மையிலேயே முழு சுகமளிக்கிறார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

1 கொரிந்தியர் 10: 13.

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையெல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

கேள்வி பரிசீலிக்க வேண்டியவை:

நான் சோதனைக்குள், சலனப்படும் போது ஒரு ஆன்மீக நண்பனிடம் எப்படி தாழ்மையாக உதவி கேட்கலாம்?

செய்ய:

நீங்கள் பாவத்தில் இருக்கும் போது எப்படி உதவி கேட்பீர்கள்? மற்றொருவர் பாவங்களை அறிக்கையிடும் போது எப்படி உதவி செய்வீர்கள்? செய்து காண்பிக்கவும்.

14. ஒருவர்கொருவர் அன்பு செய்யுங்கள் கிறிஸ்து வழிநடத்துதலின் மத்தியஸ்தராக இருக்கிறார்

நோக்கம்:

இந்த பாடத்தின் மூலம் இ சீஷர்கள் வழிநடத்துதலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் ஒருவர்கொருவர் உறவுகளில் வளர உதவும்.

1 கொரிந்தியர் 11:1

நம்முடைய வழிநடத்தும் உறவுமுறையில் நம் வாழ்கை கிறிஸ்துவை முன்மாதிரியாக வைத்து உதரணமாக வாழவேண்டும்.

வழிநடத்துதல் என்பது நம்மை கிறிஸ்துவை போல மாற்றும் பயிற்சியும் கற்றுக்கொள்ளும் முறையும் ஆகும்.

சீஷத்துவம் மற்றும் வழிநடத்துதல் புதிய ஏற்பாட்டில் முழுவதும் நிறைந்திருகிறது. அப்போஸ்தலர்கள் ஆவியால் நிறைந்து தேசத்தை சீர்படுத்தவும் கீழ்படிதலை கற்றுக்கொடுக்கவும் தனி தனியாகவும் குழுக்களாகவும் செயல்பட்டனர்.

கே : நாம் உதாரணமுள்ள வாழ்கை வாழ்வதற்கும் நம் வாழ்கையை தரமாக நிர்ணயப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கே : ஏன் இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்?

நாம் ஒருவர்கொருவர் தாழ்மையாக கிறிஸ்துவின் குணங்களை வெளிக்காட்ட ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வழிநடத்துதலின் அடிப்படை நோக்கம் எப்பொழுதும் இயேசுவைப் போல மாற ஆர்வமுள்ளவர்களாக இருப்பது தான்.

கற்றுக்கொடு, கடிந்துகொள்

கொலோசெயர் 3:16

கே : வழிநடத்தும் முறையில் எது அதிகம் இருக்க வேண்டும் ?

கே : கற்றுக்கொடுதலுக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

கற்றுக்கொடுப்பது என்பது அறிவையும் திறமையும் வளர்பதாக இருக்கிறது.
(இது முன் எச்சரிக்கை வழிநடத்துதல்)

கடிந்துகொள்ளுதல் என்பது எச்சரிப்பது, தவறை அன்பாக சுட்டி காட்டுதல். தவறான பழக்கங்களிருந்து மாற ஆலோசனை சொல்வது. மாறவில்லை என்றால் விளைவுகளை சொல்வது, ஆபத்தை குறித்து எச்சரிப்பது.

நாம் தேவனோடு ஆரோக்கியமாக நடக்க இந்த இரண்டு வகையும் அவசியம்.

நீதிமொழிகள் 27: 4-5

(மறைவான சிநேகதம்) நம்மை மாற்ற உதவாத சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளும் நட்பே சிறந்தது.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

உங்களை சீர்படுத்தவும், கடிந்துகொள்ளவும் ஆன்மீக நண்பர்கள் இருக்கின்றார்களா ?

உங்கள் ஆன்மீக நண்பர்கள் 3 பெயர்களை எழுதுவும்

உங்கள் வாழ்க்கைக்கு தேவையானவைகளை சொல்லுபவர்கள் நல்ல நண்பர்களா? நீங்கள் விரும்புவதை சொல்லுபவர்கள் நல்ல நண்பர்களா?

செய்ய வேண்டியவை: நீங்கள் குழுவாக (குறைந்தது 3 பேர்) சந்தித்து: கிறிஸ்துவை போன்று இருக்கும் 3 குணங்களும் மாற வேண்டிய 1 குணமும் குறித்து பகிரவும். ஒருவர்கொருவர் உற்சாகப்படுத்தவும்.

15. ஒருவர்கொருவர் அன்பு செய்யுங்கள் ஒருவர்கொருவர்

நோக்கம்:

இந்த பாடத்தின் மூலம் சீஷர்கள் வழிநடத்துதலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் ஒருவர்கொருவர் உறவுகளில் வளர உதவும்.

ஒருவர்கொருவர் பற்றிய வசனங்கள்

இந்தப் பத்திகள் கிறிஸ்தவர்கள் எப்படி செயல்படவேண்டும் எப்படி செயல்படக்கூடாது என்பதை எளிய விதத்தில் சொல்கிறது.

எபிரெயர் 3: 13 தினந்தோறும் ஒருவர்கொருவர் உற்சாகப்படுத்துங்கள்.

எபிரெயர் 10:24-அன்புக்கும் நல்ல செயல்களுக்கும் ஒருவருக்கொருவர் தூண்டுங்கள்.

கலாத்தியர் 5:13 ஒருவர் மற்றொருவருக்கு சேவை செய்யுங்கள்.

கலாத்தியர் 6: 2 - பாரத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முக்கிய வழிநடத்துதல் குறிப்பு:

உங்கள் வாழ்க்கையில் நியமிக்கப்பட்ட வழிநடதினரையோ, வழி நடத்தும் குழுவை தினமும் தொடர்ச்சியாக சந்திக்க வேண்டும்

வாரம் தோறும் வழிநடத்தும் நேரத்தை முடிவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அறிக்கையிடுதல், சவால்கள், ஒன்றாக உங்கள் விசுவாசத்தை பகிருங்கள், ஒன்றாக பிரார்த்தனை நீங்கள் கடவுள் இருந்து கற்றுக்கொண்டதை பற்றி பேச சூமைகள்....

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

ரோமர் 12 :18

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

இன்று யாரிடம் நான் உடைந்த உறவை சீர் செய்ய புதுபிக்க வேண்டும்?
உங்கள் வழிநடத்துனர் யார்? உங்கள் வழிநடத்தும் நேரம் எப்போது?
நீங்கள் ஒருவர்கொருவர் உறவில் நிலைத்திருக்கிறீர்களா?
நீங்கள் வாஞ்சையோடு அவர்களை தேடுகிறீர்களா?

செய்ய வேண்டியவை:

வேதாகமத்தில் ஒருவர்கொருவர் உறவை பற்றிய வசனங்கள் கண்டுபிடியுங்கள்.

16. உங்கள் அயலாரை நேசியுங்கள் – இயேசுவின் இரக்கம்- 1.

நோக்கம் – இந்த பாடத்தின் இரு நோக்கங்கள் சீடர்களை இயேசுவின் கண்கொண்டு இந்த உலகைக் காணச் செய்வதும், இயேசுவின் இதயத்தையும், இரக்கத்தையும் தரித்துக் கொள்ள ஊக்குவிப்பதும் ஆகும்.

வேதவாக்கியங்கள் – மத்தேயு 9: 35-38

கேள்வி : இயேசு திராளான கூட்டத்தினரைக் கண்டபோது என்ன செய்தார்? மக்கள் மீது இரக்கம் கொள்ளுவதென்றால் என்ன பொருள்?

எபிரேய தேச மக்கள் இயேசுவின் காலத்தில் தயவாலும், தாராளத்தாலும், அன்பாலும் நெகிழ்ந்து செயல்படுவதையே இரக்கம் என்று கருதினார்கள்.

கேள்வி : நீங்கள் தயவாலும், தாராளத்தாலும், அன்பாலும் நெகிழ்ந்து மனமிரங்கிய தருணங்கள் எவையேனும் உண்டா? (பட்டினிகிடக்கும் குழந்தைகளைப் பற்றிய விளம்பரங்களோ, வீடற்றவர்களாகத் தெருவோரம் வசிப்பவர்களைப் பார்க்கும்போதோ, பேரழிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை செய்திகளில் கண்டோ மனமிரங்கியது உண்டா?)

கேள்வி : மேய்ப்பனில்லாத ஆடுகள் என்று அவர் சொல்லுவதன் கருத்து என்ன?

மேய்ப்பனில்லாத ஆடுகளை யாரும் தேடுவதில்லை, அவர்களை தாக்கக்கூடியவர்களியமிருந்து பாதுகாப்பவர் எவரும் இல்லை. சாத்தான் கர்ஜிக்கிர சிங்கம் போல நம் ஆத்மீக வாழ்க்கையை அன்றாடம் தாக்குவதாக வேதம் கூறுகிறது. நாம் கடந்து போகிற எத்தனையோ பேர் ஆத்மீகமாய் வழிகாட்ட எவருமின்றி வழியறியாமல் எல்லாத் திசைகளிலும் அலைமோதுகிறார்கள். நாம் நாள்தேறும் அவர்களை இவ்விதமாய் பார்க்க வேண்டும்.

மாற்கு 6:30-44

வாழ்க்கை சோர்வுறச் செய்வதாய் இருக்கலாம். இயேசுவும் சீடர்களும் சோர்வடைந்து ஓய்வு தேடிச் சென்றார்கள். அவர்கள் செல்லுமிடத்தை அடைந்தபோதோ இன்னும் அநேகர் தேவையுள்ளவர்களாய் இருப்பதைக் கண்டார்கள்.

கேள்வி : இயேசுவின் இதயத்தில் என்ன தோன்றியது? அவர்கள் தேவையைச் சந்திக்கும்படி அவரை எது தூண்டியது?

கேள்வி : நீங்கள் சோர்வுற்றிருந்த நாளை எண்ணிப்பாருங்கள் (வேலையினாலோ, பள்ளிப்படிப்பினாலோ, குடும்பப் பொறுப்புகளினாலோ, சபை ஊழியத்தினாலோ) - நீங்கள் அந்நிலையிலும், மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத்தக்க இரக்கம் உடையவர்களாக இருப்பீர்களா?

நாமும் இந்த சீடர்களைப் போல இந்த மக்களின் தேவையை சந்திக்கப் போதுமான சரீர் பலமோ மனப்பாங்கோ இல்லாதிருக்கலாம். நாம் விசுவாசமாய் பணியாற்ற விரும்பினால் தேவன் அதற்குத் தேவையான பலங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்து மற்றவர்களுடன் நாமும் பலமடையச் செய்வார்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம் :

2 கொரிந்தியர் 3:18

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுபுறப்படுகிறோம்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

என் வாழ்க்கையில் என்ன விஷயத்தில், பகுதியில், குணத்தில் நான் மனம்திரும்ப வேண்டும்?

ஆத்மீக பயிற்சி:

இயேசுவின் இதயத்தைப் பின்பற்றி மக்கள் மீது இரக்கமுள்ளவர்களாய் தயவுள்ள செயல்களைச் செய்ய முற்படுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆத்மீக, சரீரத் தேவைகளை கண்டுகொள்ளத் தீர்மானியுங்கள்

17. உங்கள் அயலாரை நேசியுங்கள் – இயேசுவின் இரக்கம்- 2.

நோக்கம் – இந்த பாடத்தின் இரு நோக்கங்கள் சீடர்களை இயேசுவின் கண்கொண்டு இந்த உலகைக் காணச் செய்வதும், இயேசுவின் இதயத்தையும், இரக்கத்தையும் தரித்துக் கொள்ள ஊக்குவிப்பதும் ஆகும்.

மாற்கு 1:40-42

இயேசு இந்த மனிதனுக்கு உதவுவதற்கு, தன் ஆரோக்கியத்தையும், சமூக கௌரவத்தையும், தன் வாழ்க்கையையுமே கொடுக்கத் துணிந்தார். இயேசு சமூகத்தில் சரீர காரணங்களுக்காகவோ, ஒழுக்க நெறிகளுக்காகவோ, தாழ்நிலையில் ஒதுக்கப்பட்டிருந்தவர்களை நேசிக்கும் இதயம் கொண்டிருந்தார்.

கேள்வி : நீங்கள் யாரோக்கேனும் உதவி செய்ய உங்கள் ஆரோக்கியம், சமூக கௌரவம், உயிர் ஆகியவற்றை இழக்க சம்மதிப்பீர்களா?

கேள்வி : உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் சரீர, நெறிமுறைக் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்ட மக்களை நேசிப்பீர்களா?

மாற்கு 2:13-17

இயேசு மக்களின் சரீர உணர்வுத் தேவைகளை மட்டுமின்றி ஆத்மீகத் தேவைகளையும் கண்டார். அவர்கள் வெளிப்புறமாய் நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும் அவர்கள் ஆத்மீகமாக தேவையுள்ளவர்களாய், நோயுற்றவர்களாய் காயப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி : உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆத்மீகத் தேவைகளைக் காண்கிறார்களா?

சங்கீதம் 116:5-6

தேவன் கிருபையும் நீதியுமுள்ளவர், மிகுந்த இரக்கத்தினாலே நான் தேவையுள்ளவனாய் இருந்த போது அவர் என்னைக் காப்பாற்றினார்.

இயேசுவின் சீடர்களாகிய நாம் ஏன் சேவை செய்கிறோம், ஏன் ஊழியம் செய்கிறோம், நாம் நம் தேவைகளையும் விட்டுக்கொடுத்து மற்றவர்கள் தேவைகளை ஏன் சந்திக்கிறோம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தேவனைப் பின்பற்ற எத்தனிக்கிறோம் ஏனென்றால் நான் மிகுந்த தேவையிலிருந்த போது அவரே இரக்கத்தினால் என்னைக் காப்பாற்றினார்!

நினைவில் வைக்க வேண்டிய வசனம் :

ரோமர் 12: 2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுபுறமாகுங்கள்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

என் வாழ்கையில் எதில் என் வழியில் சிந்திப்பதை நிறுத்தி தேவனுடைய வழியில் சிந்திக்க தொடங்க வேண்டும்?

ஆத்மீக பயிற்சி:

இயேசுவின் இதயத்தைப் பின்பற்றி மக்கள் மீது இரக்கமுள்ளவர்களாய் தயவுள்ள செயல்களைச் செய்ய முற்படுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆத்மீக, சரீரத் தேவைகளை கண்டுகொள்ளத் தீர்மானியுங்கள்.

18. உங்கள் அயலாரை நேசியுங்கள் – நற்செய்தியை அறிவித்தல் – 1.

நோக்கம் – சீடர்களை துணிவும் மரியாதையான பண்பும் உள்ளவர்களாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக ஊழிய சிந்தையுள்ளவர்களாக இருக்க ஊக்கப்படுத்துதல்.

ஊழியம் என்பது இயேசு கொடுத்த மாபெரும் கட்டளையை (மத்தேயு28) வாழ்க்கையில் வாழ்ந்து காண்பிப்பதையே குறிக்கிறது, இந்த கடமை எல்லாக் கிறிஸ்துவருக்கும் உள்ளது. ஊழியம் என்பது நற்செய்தியை அறிவிப்பதாகும். நற்செய்தியை அறிவிப்பதில் இளம் கிறிஸ்துவர்களிடம் துணியோ அல்லது எச்சரிக்கையோ குறைவு உள்ளவைகளாக இருக்கிறது. சிலரோ எச்சரிக்கையின் மிகுதியால் வெகுக் குறைவாகப் பேசுவதும், மற்றவர்களோ துணிவின் மிகுதியால் எச்சரிக்கையையும் மரியாதையையும் இழந்து தங்களை ஆபத்திற்குள் உட்படுத்திக் கொள்ளுவதோ நிகழ்கிறது. இந்தப் பாடம் நாம் எப்படித் திறம்பட நற்செய்தியை அறிவிக்க முடியும் என்பதை போதிக்கிறது.

ஊக்கப்படுத்துதல்

2 கொரிந்தியர் 5: 10-21

நாம் தேவனை அறிந்திருப்பதாலும், அவருக்கே அஞ்சிநடப்பதாலும் மனிதர்களை அவரைப் பின்பற்றும் படி ஊக்கப்படுத்தி நற்செய்தியைப் பரப்புகிறோம். மேலும், அவரது தூதுவர்களைப் போல வாழ, கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது. தேவன் நமக்கு ஒப்புறவாக்குதலின் ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.

ரோமர் 1:16-017

சுவிவேசத்தைக் குறித்து வெட்கப்பட ஏதுமில்லை ஏனெனில் அதற்கு நம்மை இரட்சிக்கிற வல்லமை உள்ளது.

லூக்கா 9: 23-26

நாம் இயேசுவைக் குறித்தும் அவரது சுவிவேசத்தைக் குறித்தும் வெட்கப்பட்டால் அவரும் நம்மைக் குறித்து வெட்கப்படுவார்.

திறம்பட ஊழியம் செய்வதற்கான ஆத்மீக நெறிமுறைகள்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம் :

எபேசியர் 2 : 10

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

தேவனுடைய ஊழியத்தை செய்ய , வேதாகமத்தை மற்றவர்களுக்கு சொல்ல எது எனக்கு தடையாக இருக்கிறது ?

ஆத்மீக பயிற்சி:

யாரெல்லாம் வரும் ஆண்டில் சீடராவதை நீங்கள் விரும்புகிறீர்களோ (குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றுவவர்கள், உடன் படிக்கும் மாணவர்கள் போன்றவர்கள்) அவர்களது பெயர்களைப் பட்டியலிடுங்கள். உங்கள் ஜெப நேரப் புத்தகத்துடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

19. உங்கள் அயலாரை நேசியுங்கள் – நற்செய்தியை அறிவித்தல் – 2.

நோக்கம் – சீடர்களை துணிவும் மரியாதையான பண்பும் உள்ளவர்களாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக ஊழிய சிந்தையுள்ளவர்களாக இருக்க ஊக்கப்படுத்துதல்.

மத்தேயு 10: 11-14

தேவனைப்பற்றி அக்கரையில்லாதவர்களைக் குறித்து மனச்சோர்வடையாமல் உங்கள் ஊழியத்தில் கவனமாய் இருங்கள்.

1 தெசலோனிகேயர் 2:7-8

நட்புடன் பழகுவீர்கள், வேதபாடங்களைச் சேர்ந்து படிப்பது மட்டுமில்லாமல், ஒன்றாய் கூடி மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடுங்கள், விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள், சேர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மத்தேயு 5:14-16

நீங்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் தேவன் மகிமைப்படும் விதமாக எல்லாவற்றிலும் முன் உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையின் (படிப்பு, நிதி நிர்வாகம், பணியிடத்து நேர்மை போன்ற) எல்லாப் பகுதிகளிலும் தேவனுக்கு ஏற்றவிதமாக உதாரணமாய் நடந்து கொள்கிறீர்களா அல்லது உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளில் நீங்கள் செய்யவது அவமானகரமானதாக உங்களுக்கே தோன்றுகிறதா?

அப்போஸ்தலர் 4:29-31

துணிவுக்காக ஜெபியுங்கள். தேவன் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பார்.

1 பேதுரு 3:15-16

இனிமையையும் மரியாதையையும் காண்பியுங்கள்.

உதவிகரமான குறிப்புகள்.

1. நீங்கள் எங்கு சென்றாலும் எல்லாரிடமும் நட்புமுறையாகப் பேசிப்பழகுவீர்கள்.
2. நீங்கள் சந்திக்கும் நபர்களின் தெஹலைபேசி எண்களையும், முகவரி போன்றவையும் குறித்துக் கொள்ளத் தக்க கையேடு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம் :

1கொரிந்தியர் 12:6

கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

நான் மற்றவர்களுக்கு எப்படி, எதில் முழுமனதோடு உதவு முடியும்?

ஆத்மீக பயிற்சி:

துணிவுக்காக ஜெபித்து அதன் பின்பு வெளியே சென்று நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

20. உங்கள் அயலாரை நேசியுங்கள் – ஏழைகளுக்கு உதவுங்கள்- 1.

நோக்கம் – சீடர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவுவதன் முக்கியத்தையும் தியாகத்துடன் கூடிய சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதையும் போதிப்பதாகும்.

தர்ம காரியங்களுக்காக உதவி செய்வது ஏழைகளுக்கு உதவும் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கெடுப்பது ஆகியவற்றில் தனிப்பட்ட விருப்பத்துடன் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். சீடர்களுக்கு ஏழைகளுக்கு உதவும் உள்ளம் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மத்தேயு 25 : 31-46

இயேசு வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் இடையே நியாயம் தீர்க்கிறார்.

வெள்ளாடுகள் = பாகுபாடு பாராமல் மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள்.

செம்மறியாடுகள் = கொடாமல் தமக்கென்றே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்பவர்கள்.

நாம் ஏழை எளியவர்களுக்கு தாராளமாய் கொடுப்பதைப் பொறுத்தே நீதி தீர்க்கப் படுவோம் என வேதம் கூறுகிறது.

கேள்வி: இந்த சிறியோரில் என்று இயேசு குறிப்பிடுகிறவர்களை உங்கள் வாழ்க்கையில் அடையாளம் காண முடிகிறதா?

கேள்வி: அவர்களுக்கு நீங்கள் எத்தகைய ஊழியம் செய்யக்கூடும்?

நீதிமொழிகள் 21:13

நாம் எவ்வாறு ஏழை எளியவர்களாக இருப்பவர்களை நடத்துகிறோம் என்பதைப் பொருத்தே தேவன் நடத்துவார் என்பதற்கான ஆதாரங்களை நாம் காண்கிறோம்.

நீதிமொழிகள் 14:31

நாம் ஏழைகளுக்கு இரங்கும் போது தேவனை கனம் பண்ணுகிறோம்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம் :

பேதுரு 4 : 10

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

நான் கடவுள் கொடுத்த திறன், தாலந்தை , அனுபவம் மற்றவர்களுக்கு என்ன வழங்க முடியும்?

ஆத்மீக பயிற்சி:

தொடர்ந்து ஏழைகளுக்கான காணிக்கை செலுத்துங்கள். உங்கள் சமூகத்தில் உள்ள ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவுங்கள். ஹோப் நிறுவனத்தின் ஏழைகளுக்கு சேவை செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

21. உங்கள் அயலாரை நேசியுங்கள் - ஏழைகளுக்கு உதவுங்கள்- 2.

நோக்கம் -

சீடர்களுக்கு ஏழைகளுக்கு உதவுவதன் முக்கியத்தையும் தியாகத்துடன் கூடிய சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதையும் போதிப்பதாகும்.

யாக்கோபு 1:27

துன்பப்படுகிறவர்கள் மீதும் எளிமையானவர்கள் மீதும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள இயலாதவர்கள் மீதும் தேவன் நோக்கமாயிருக்கிறார்.

கலாத்தியர் 2: 9-10

உலகம் முழுதும் செய்யப்படும் சுவிலேசப் பிரசங்கத்துடன் ஏழைகளுக்கான உதவிகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இவையிரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டும்.

கேள்வி: அப்போஸ்தலர்களுக்கு சுவிலேச ஊழியம் செய்யப்படும் போதே ஏழைகளுக்கும் செய்யப்படும் ஊழியம் செய்யப்பட வேண்டும் என்பது ஏன் மிக முக்கியமாக இருந்தது?

கேள்வி: இப்போது நமது ஊழியங்களும் சேவையுடன் கூடியவையாக இருக்கவேண்டியதன் அவசியம் என்ன?

கேள்வி: ஏழைகளை நினைவுகூற நீங்கள் எவ்வளவு ஆவலாக இருக்கிறீர்கள்?

நாம் சுவிலேச ஊழியம் செய்யும் போதே ஏழைகளையும் நினைவுகூற வேண்டும். நாம் இதை செய்யும் போது தேவனை மகிமைப்படுத்துகிறோம், உலகத்திற்கும் ஒளியாகவும் இருக்கிறோம். இயேசு கூறியதைப் போல உங்கள் ஒளி மனுஷருக்கு முன்பாக பிரகாசிக்கக் கடவது. உங்கள் நற்கிரியைகளைப் பார்த்து பரலோகத்திலிருக்கும் பிதாவானவரை மகிமைப் படுத்துவார்கள்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம்:

பிலிப்பியர் 2 : 5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

நான் பிறருக்கு சேவை செய்ய வழிகளை கண்டுபிடித்து வருகின்றேனா? அல்லது மற்றவர்கள் எனக்கு சேவை செய்ய வேண்டும் என்று கவலை படுகிறேனா?

ஆத்மீக பயிற்சி:

உணவு செய்து அல்லது உணவு வாங்கி அதை சாலையில் சில ஏழைக்கு கொடுக்க.

அருகே ஆதரவற்றோர் அல்லது முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .

22. உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும் - சுய ஒழுக்கம் - 1

தேவன் நம்மை எப்படி பயன்படுத்த போகிறார் என்று பெரிய கனவுகள் இருந்ததா?

எப்படி நம்மை இருக்க வேண்டும் என்று நம்மை வடிவமைக்கிறார்?

தற்போது கடினமான சூழ்நிலை மற்றும் நடைமுறை பிரச்சனைகள் சந்திக்கும் போது நாம் பின்வாங்கிபோகிறோம்.

சிலர் இயற்கையாகவே ஒழுக்கமாக உள்ளோம் ஒழுக்கம் கற்றுக்கொள்ளப்படவேண்டும். இன்னும் அது இல்லாமல் நாம் உலகின் எல்லா இடத்துக்கும் சுவிலேசத்தை சொல்ல வேண்டும் என்று எப்படி நினைக்கிறீர்கள்? நிச்சயமாக இந்த கற்பனை, ஒழுக்கம் எனவே கூடிய விரைவில் இந்த நேரத்தில் இருந்து நம் கிறிஸ்துவ வாழ்வில் கட்டப்பட வேண்டும்.

1 தீமோத்தேயு 4: 7

ஆன்மிகமாக இருக்க நமக்கு பயிற்சி தேவை. உடல் பயிற்சி (விளையாட்டு) குறைந்த மதிப்பு உள்ளது ஆனால் ஆன்மீக பயிற்சி அளவிட முடியாத வெகுமதியானதாகும்.

கிறிஸ்துவ வாழ்க்கை என்பது நீதியாக இருக்க உதவும் பயிற்சி ஆகும்.

சோம்பல்

எபிரெயர் 6:11

சோம்பேறி கூடாது. சோம்பல் இளம் கிறிஸ்துவ வாழ்க்கை அல்லது முதிர்ந்த கிறிஸ்துவ வாழ்க்கையில் ஒரு நிலையான அச்சுறுத்தல் உள்ளது.

பொறுமையும் உண்மையும் ஒழுக்கமும் உள்ளவர்களை பின்பற்றவும். நல்ல உதாரணங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள பாருங்கள். சோம்பல் ஒரு பாவம் உணருங்கள்.
நீதிமொழிகள் 12: 1, 24: 30-34, 26: 13-16.

வேலையின்றி நேரத்தை வீணாகுதல்

1 தெசலோனிகேயர் 4: 1 – 12

சபையில் , குடும்ப குழுவில் ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்.
கடினமாக உழைத்தால் மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவோம்.
முடிந்தவரை யாரையும் எப்போதும் சார்ந்து இருக்காதீர்கள்.
கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.

2 தெசலோனிகேயர் 3: 6

ஒழுக்கமான மக்களின் உதாரணத்தை பின்பற்றவும்.

நினைவில் வைக்க வேண்டிய வசனம் :

2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

பரிசீலிக்க வேண்டியவை கேள்வி:

நீங்கள் உங்கள் அன்றாட செலவு எழுதும் பழக்கம் இருக்கிறதா ?

உங்களுக்கு நிதி கடன்கள் இருக்கின்றனவா ?

உங்கள் மனைவி மற்றும் வழிநடத்துனர் கலந்தாலோசித்து அதை விட்டு வெளியே வர விடாமுயற்சி எடுங்கள்.

திட்டங்களை பின்பற்ற முழு முயற்சி எடுங்கள்.

23. உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும் – சுய ஒழுக்கம் – 2

எபிரெயர் 12: 11

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் மிகவும் திருப்திகரமான வாழ்க்கையை அளிக்கின்றது.

உங்கள் வாழ்க்கை. உங்கள் கையில்..அதை பயனுள்ளதாக மாற்றுங்கள்.

நம்மை தேவனிடம் நெருங்கி வர மற்றவர்கள் உதவுகிறது போது எப்படி உணர்கிறீர்கள் ? உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது ? நாம் அதை பாராட்டுகிறோமா ?

யாராவது பாவத்தில் போராடும் போது நீங்கள் அவர்களுக்கு உதவ தயாரா ?

நீதிமொழிகள் 25:28

தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.

தீத்து 1: 6-8

தேவனுக்கு பிரியமாக வாழ்பவர்.

சுயகட்டுப்பாட்டுடன் பரிசுத்தமாக ஒழுக்கமான விருந்தோம்பல் செயல்களை நேசிக்க வேண்டும்..

உங்கள் பரிந்துரைக்கு

1 கொரிந்தியர் 9: 24-27, 2 தீமோத்தேயு 2: 4-6, எபிரெயர் 5:14

வாழ்கையில் நடைமுறை செய்க:

நீங்கள் உங்கள் நேரத்தை கால அட்டவணை செய்துகொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் எப்படி ஞானமாக பயன்படுத்த பரிந்துரைகளைப் பெறுக.

உங்கள் குடும்பம், சபைக்கு – தினசரி,வாராந்திர,மாத இலக்குகளை வைத்து அதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் தனித்தனியாக நேரம் செலவிட ஒரு வாரத்தில் ஒரு நாளை அட்டவணை செய்யுங்கள்.

ஒரு ஒழுக்கமான நபரிடம் நேரம் செலவிடுங்கள். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் கூட்டங்களுக்கு தாமதமாக வருபவரனால் குறைந்தது 10 நிமிடங்கள் முன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

1கொரிந்தியர் 9: 27

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

செய்ய:

மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறை ஆலோசனைகளையும் எதாவது இரண்டு செய்யுங்கள்.

24. தசம பாகங்களும் காணிக்கைகளும்- 1

நோக்கம் : தசமபாகம் - தேவனின் நோக்கம் குறித்தும் சரியான அணுகுமுறை பற்றி கற்றுக்கொள்ள போகிறோம்.

அன்புக்கு அடுத்ததாக வேதாகமம் அதிகமாக செல்வத்தைப்பற்றித்தான் பேசுகிறது என ஒரு அறிஞர் குறிப்பிட்டார். நாம் எப்படிப்பணத்தைக் கையாளுகிறோம் என்பது நம் ஆத்மீக நிலையை வெளிப்படுத்தும். நாம் வாராந்திரக் காணிக்கை அல்லது மாதாந்திரக் காணிக்கை கொடுக்கும் போது அதை சபையின் தலைவரிடத்திலோ அல்லது பொருளாளரிடத்தில் கொடுப்பதாகவே கருதுகிறோம். (வாடகைகள், சம்பளம், கூலி, ஊழியச்செலவுகள், ஊழிய வளர்ச்சி நிர்மாணங்கள் ஆகியவற்றுக்காக) நாம் கொடுக்கும் பணமானது சபையின் தேவைகளுக்காகப் பயன்பட்டாலும், கொடுப்பது குறித்த முழு ஆத்மீகப்புரிந்து கொள்ளுதலை இது ஏற்படுத்துவதாக இல்லை. தேவன் நம் தேவைகளுக்குத் தக்கதாக நிறைவாகக் கொடுத்திருக்கிறார். நாம் அதில் ஒரு பங்கை பிரியமான காணிக்கையாக அவருக்கே மீண்டும் கொடுக்கிறோம். நாம் கொடுக்கும் போது கொள்ள வேண்டிய மூன்று மனப்பான்மைகளை பின்வருமாறு பார்ப்போம்.

வேதவாக்கியங்கள்:

ஒரு ஆவிக்குரிய செயல்:

- நீதி மொழிகள்3:9-10 இஸ்ரவேலர்கள் தங்கள் தசம பாகங்களால் தேவனை மகிமைப்படுத்தியது போல நாம் காணிக்கைகளால் தேவனை மகிமைப்படுத்துகிறோம்.
- காணிக்கை கொடுப்பதை எவ்வாறு காண்கிறீர்கள்? அது ஆத்மீககாரியமாய் தோன்றுகிறதா? அல்லது சபை நிர்வாகியின் கையில் கொடுப்பதாக மட்டும் தோன்றுகிறதா?

ஒரு தியாகம்:

- மாற்கு 12:41-44 விதவையின் காணிக்கை இயேசுவின் பார்வையில் உயர்ந்ததாக இருந்தாலும், அதில் மிக அதிகமான தனிப்பட்ட தியாகம் இருந்தது. அது எவ்வளவு பணம் என்பதையல்ல எவ்வளவு தியாகம் என்பதைப்பொருத்தது.
- காணிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? தொகையாகவா? தியாகமாகவா? நீங்கள் கொடுப்பதை அது எவ்வாறு மாற்றும்?

நினைவில் வைக்க வேண்டிய வசனம்: **உபாகமம் 15: 10**

அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும் நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

பரிசீலிக்க வேண்டிய கேள்வி:

தேவன் கொடுத்து என் சம்பளத்தில் என் முதல் செலவாக நான் தேவனுக்கு காணிக்கை தருக்கிறேனா? அல்லது நான் எஞ்சியிருப்பதிலிருந்து கொடுக்கிறேனா?

நான் குறைந்தது 10௫ தசமபாகம் 10௫ சேமிப்பு மீதி 80௫ என் குடும்ப வாழ்கை என்று ஒவ்வொரு மாதமும் வாழ்கிறேனா?

25. தசம பாகங்களும் காணிக்கைகளும்- 2

நோக்கம் : தசமபாகம் - தேவனின் நோக்கம் குறித்தும் சரியான அணுகுமுறை பற்றி கற்றுக்கொள்ள போகிறோம்.

விருப்பமுள்ள இதயம்:

- 2 கொரிந்தியர் 9:6-7 இரண்டு விதிகளை பவுல் கொடுப்பது பற்றி குறிப்பிடுகிறார்.
 - அதிகம் கொடுங்கள் = அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள்.
 - குறைவாகக்கொடுங்கள் = குறைவாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
 - தேவன் வாஞ்சையுடன் கொடுக்கிறவரை நேசிக்கிறார்.
- வாஞ்சையுடன் கொடுப்பதற்கும் ஏனோதானோவென்று கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? கொடுக்கும் போது நாம் என்ன உணருகிறோம் என்பது தேவனுக்கு முக்கியமானதா?

தேவனுக்காக வாராந்திர காணிக்கைகள்:

- தேவனுக்கு ஏற்றதை கொடுக்க, ஜெபித்து தீர்மானியுங்கள். (இது உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலானது)
- கொடுப்பதில் நிலையாய் இருங்கள் - ஒருவேளை தவற விட்டிருந்தால் அடுத்தமுறை சேர்த்துக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
- ஒரு வரவு செலவுத்திட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சேமிப்புக்கும் காணிக்கைக்கும் திட்டமிடுங்கள். 1கொரிந்தியர் 16:1-4

மற்ற பத்திகள்:

அப்போஸ்தலர் 2:44-47 ஆதி கிறிஸ்தவர்களின் கொடுக்கும் மனப்பான்மை.

அப்போஸ்தலர் 4:32-5:47 பர்னபாவின் ஏற்க தக்க காணிக்கையும் அனானியா சப்பீராளின் ஏற்பற்ற காணிக்கையும்

ஆத்மீகப்பயிற்சி:

உங்கள் தனிப்பட்ட வரவு செலவை சீர்படுத்தவும். (இல்லையெனில் பட்ஜெட் தயாரிக்கவும்) - ஜெபியுங்கள். மனமகிழ்ச்சியுடன் தீர்மானத்தை வாராந்திரம் / மாதாந்திரம் தியாகத்துடன் தேவனுக்குச் செலுத்துங்கள்.